

1 தீமோத்தேயு

ஆசிரியர்

இந்த நிருபத்தின் ஆசிரியர் பவுல் ஆவார், 1 தீமோத்தேயுவின் வார்த்தைகள், இந்த நிருபத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக தெளிவாகக் கூறுகின்றன. தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் (1 தீமோ 1:1) (1 தீ. 1:1). ஆரம்பகால சபை அது உண்மையிலேயே பவுலின் நிருபம் என்று தெளிவாகக் கூறுகிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி 62-64 க்கு இடையில் எழுதப்பட்டது.

பவுல், எபேசுவில் தீமோத்தேயுவை விட்டுச் சென்றபோது, அவர் மக்கெதோனியாவுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தீமோத்தேயுவுக்கு எழுதினார். (1 தீமோத்தேயு. 1:3; 3:14, 15).

யாருக்காக எழுதப்பட்டது

பவுலின் பயணத் தோழனும் மிஷனரி பயணத்தில் உதவியாளனுமான தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுவதால், அழைப்பதாலேயே இந்த நிருபம் தீமோத்தேயு என்று பெயரிடப்பட்டது. தீமோத்தேயு மற்றும்

சபை ஆகிய இருவரும் 1 தீமோத்தேயுவின் வாசகர்களே.

எழுதப்பட்ட நோக்கம்

தீமோத்தேயுவை தேவனுடைய குடும்பம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை (3:14-15) அறிவுறுத்துவதற்கும் தீமோத்தேயு இந்த வழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்கும் இந்த நிருபம் எழுதப்பட்டது. இந்த வசனங்கள் 1 தீமோத்தேயு நிருபத்திற்கான பவுலின் எண்ணக்கருவாக செயல்படுகின்றன. ஜீவனுள்ள தேவனுடைய சபையார், சத்தியத்தின் தூணும் அஸ்திவாரமுமாய் இருக்கிறவர்கள், தேவனுடைய வீட்டிலே தங்களைச் செய்யவேண்டியது இன்னதென்று அவர்களுக்குத் தெரியும்படிக்கு அவர் எழுதுகிறார். பவுல் கடிதங்களை அனுப்பி, சபைகளை பலப்படுத்துவது மற்றும் கட்டியெழுப்புவது எப்படி என்று ஆண்களுக்கு அவர் குறிப்பிடுகிறார்.

மையக் கருத்து

ஒரு இளம் சீடனுக்கான வழிமுறைகள்

பொருளடக்கம்

1. ஊழியத்தின் பயிற்சிகள் — 1:1-20
2. ஊழியத்தின் கொள்கைகள் — 2:1-3:16
3. ஊழியத்தின் பொறுப்புகள். — 4:1-6:21

1 நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,

2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

தவறான உபதேசத்தைக்குறித்த எச்சரிக்கை

3 மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி,

4 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.

5 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

6 இவைகளைச் சிலர் பார்க்காமல்
வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து
விலகிப்போனார்கள்.

7 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள்
உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும்
தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க
விரும்புகிறார்கள்.

8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை
நியாயப்படி கடைபிடித்தால்,
நியாயப்பிரமாணம் நல்லது என்று
அறிந்திருக்கிறோம்.

9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி,
நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு
விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும்,
அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும்,
பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும்,
சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும்
தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும்,
கொலைபாதகர்களுக்கும்,

10 வேசிக்கள்ளர்களுக்கும்,
ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும்,
கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத்
திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும்,
பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக
போதிக்கிறவர்களுக்கும்,

11 ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய
மகிமையான நற்செய்தியின்படி எனக்கு
ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

பவுலுக்குக் கர்த்தருடைய கிருபை

12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

13 கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.

14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.

15 பாவிசை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.

16 அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன்.

17 நித்தியமாக நிலைத்திருக்கிற

அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத
ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள
தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும்
மகிமையும் எல்லாக் காலங்களிலும்
உண்டாயிருப்பதாக. ஆமென்.

18 என் குமாரனாகிய தீமோத்தேயுவே,
உன்னைக்குறித்து முன்னமே சொன்ன
தீர்க்கதரிசனங்களின்படியே, நீ
விசுவாசத்தையும் மனசாட்சியையும்
பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப்
போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு
ஒப்புவிக்கிறேன்.

19 இந்த நல்ல மனசாட்சியைச் சிலர்
தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச்
சேதப்படுத்தினார்கள்.

20 இமெனேயும் அலெக்சந்தரும்
அப்படிப்பட்டவர்கள்; அவர்கள்
கர்த்தரை அவமதிக்காமல் இருக்கக்
கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில்
ஒப்புக்கொடுத்தேன்.

அத்தியாயம் 2

ஆராதனைக்கான அறிவுரைகள்

1 நான் முதலாவது சொல்லுகிற
புத்தி என்னவென்றால், எல்லா
மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும்
ஜெபங்களையும் வேண்டுதல்களையும்
நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;

2 நாம் எல்லாப் பக்தியோடும்,
நல்லொழுக்கத்தோடும், சண்டை
இல்லாமல் அமைதியான வாழ்க்கை
வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும்,
அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே
செய்யவேண்டும்.

3 நம்முடைய இரட்சகராகிய
தேவனுக்குமுன்பாக அது நன்மையும்
பிரியமுமாக இருக்கிறது.

4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும்,
சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,
அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

5 தேவன் ஒருவரே, தேவனுக்கும்
மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

6 எல்லோரையும் மீட்பதற்காகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த
மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில்
விளங்கிவருகிறது.

7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும்,
அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு
விசுவாசத்தையும் சத்தியத்தையும்
விளங்கப்பண்ணுகிற போதகனாகவும்
நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான்
பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள்
உண்மையைச் சொல்லுகிறேன்.

8 அன்றியும், ஆண்கள் கோபமும்,
வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான
கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும்

ஜெபம்பண்ணவேண்டும் என்று
விரும்புகிறேன்.

⁹ பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும்,
பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும்,
விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை
அலங்கரிக்காமல்,

¹⁰ தகுதியான ஆடையினாலும்,
நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்,
தேவபக்தியுள்ளவர்கள் என்று
சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய
நற்கிரியைகளினாலும், தங்களை
அலங்கரிக்கவேண்டும்.

¹¹ பெண் என்பவள் எல்லாவற்றிலும்
அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு
கற்றுக்கொள்ளவேண்டும்.

¹² உபதேசம்பண்ணவும், ஆணின்மேல்
அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான்
அனுமதி கொடுப்பது இல்லை; அவள்
அமைதியாக இருக்கவேண்டும்.

¹³ ஏனென்றால், முதலாவது ஆதாம்
உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள்
உருவாக்கப்பட்டாள்.

¹⁴ மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை,
பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு
உட்பட்டாள்.

¹⁵ அப்படி இருந்தும், தெளிந்த
புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும்
பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால்,
குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

அத்தியாயம் 3

கண்காணிகளும் உதவிக்காரர்களும்

1 கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.

2 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.

3 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,

4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.

5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

1 தீமோத்தேயு அத்தியாயம் 3:6 x 1 தீமோத்தேயு அத்தியாயம் 3:12

6 அவன் பெருமை அடைந்து,
சாத்தானைப்போல தண்டனையிலே
விழாதபடிக்கு, புதிய சீடனாக
இருக்கக்கூடாது.

7 அவன் நிந்தனையிலும், பிசாசின்
கண்ணியிலும் விழாதபடிக்கு,
விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர்
பெற்றவனாக இருக்கவேண்டும்.

8 அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு
உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு
அடிமையானவர்களாகவும், இழிவான
ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும்
இல்லாமல், நல்லொழுக்கம்
உள்ளவர்களாகவும்,

9 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த
மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும்
இருக்கவேண்டும்.

10 மேலும், இவர்கள் முதலில்
சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்ற
உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.

11 அப்படியே பெண்களும்
நல்லொழுக்கமுள்ளவர்களும்,
அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த
புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும்
உண்மையுள்ளவர்களாகவும்
இருக்கவேண்டும்.

12 மேலும், உதவிக்காரர்கள் ஒரே
மனைவியையுடைய கணவனும்,
தங்களுடைய குழந்தைகளையும்

சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.

¹³ இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.

¹⁴ நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.

¹⁵ தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.

¹⁶ அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

அத்தியாயம் 4

தீமோத்தேயுவிற்கு பவுலின் அறிவுரைகள்

1 ஆனாலும், ஆவியானவர்
வெளிப்படையாக சொல்லுகிறபடி,
கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட
பொய்யருடைய மாயத்தினாலே சிலர்
ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின்
உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து,
விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 திருமணம் செய்யக்கூடாது என்றும்,

3 விசுவாசிகளும், சத்தியத்தை
அறிந்தவர்களும் நன்றி செலுத்தி
அனுபவிக்கும்படி தேவன் படைத்த
உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும்
அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.

4 தேவன் படைத்தவைகள் அனைத்தும்
நல்லதாக இருக்கிறது; நன்றியோடு
ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும்
தள்ளப்படவேண்டியது இல்லை.

5 அது தேவவசனத்தினாலும்
ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.

6 இவைகளை நீ சகோதரர்களுக்குப்
போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய
வார்த்தைகளிலும் நீ அநுசரித்த
நல்லபோதகத்திலும் தேறினவனாகி,
இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல
ஊழியக்காரனாக இருப்பாய்.

7 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக
இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி,
தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.

8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது;

ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.

10 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

11 இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.

13 நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.

14 சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.

15 உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து,

இவைகளில் நிலைத்திரு.

16 உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

அத்தியாயம் 5

ஆலோசனைகள்

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,

2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.

3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.

4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.

5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டித் தல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.

7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,

10 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

11 இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக

காமஇச்சைகொள்ளும்போது திருமணம்
செய்துகொள்ள விரும்பி,

12 முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை
விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.

13 அதுவுமல்லாமல், அவர்கள்
சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத்
திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக
மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும்,
மற்றவர்களுடைய வேலையில்
தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத
காரியங்களைப் பேசுகிறவர்களாகவும்
இருப்பார்கள்.

14 எனவே இளவயதுள்ள விதவைகள்
திருமணம்செய்யவும், குழந்தைகளைப்
பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும்,
எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு
இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும்
என்று விரும்புகிறேன்.

15 ஏனென்றால், இதற்குமுன்பு சிலர்
சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

16 விசுவாசியாகிய பெண்ணின்
சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள்
அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்;
சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு
உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச்
சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.

17 நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை,
விசேஷமாகத் திருவசனத்திலும்
உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை,

இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.

18 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

21 நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.

22 யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.

23 நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.

24 சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக

இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

²⁵ அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.

அத்தியாயம் 6

¹ தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.

² விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

பணத்தின்மீதான ஆசை

³ ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல்,

மாறுபாடான உபதேசங்களைப்
போதிக்கிறவனானால்,

4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும்
அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும்
பண்ணுகிற நோய்கொண்டவனுமாக
இருக்கிறான்; அவைகளினாலே
பொறாமையும், சண்டையும், அவதூறுகளும்,
பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,

5 கெட்ட சிந்தையுள்ளவர்களும்
சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை
ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக
இருக்கிற மனிதர்களால் உண்டாகும்
மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்;
இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.

6 போதும் என்கிற மனதோடு கூடிய
தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

7 உலகத்திலே நாம் ஒன்றும்
கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை
என்பது நிச்சயம்.

8 உண்பதற்கும் உடுத்துவதற்கும்
நமக்கு இருந்தால் அது போதும் என்று
இருக்கவேண்டும்.

9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள்
சோதனையிலும் கண்ணியிலும்,
மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும்
அமிழ்த்திப்போடுகிற மதிக்கேடும் சேதமுமான
பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.

10 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும்

வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தீமோத்தேயுவிற்கு பவுலின் கட்டளைகள்

11 நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய்.

13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,

14 எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியூபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

15 இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார்.

அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட
ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும்,
கர்த்தாதி கர்த்தாவும்,

16 அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும்,
ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில்
வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும்
காணாதவரும், காணக்கூடாதவருமாக
இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய
வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

17 இந்த உலகத்தில் செல்வந்தர்கள்
பெருமையான சிந்தையுள்ளவர்களாக
இல்லாமலும், நிலையில்லாத
செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும்,
நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித
நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக்
கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல்
நம்பிக்கைவைக்கவும்,

18 நன்மைசெய்யவும், நல்ல செயல்களில்
செல்வந்தர்களாகவும், தாராளமாகக்
கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப்
பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும்
இருக்கவும்,

19 நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி
வருங்காலத்திற்காகத் தங்களுக்கு
உறுதியான அஸ்திபாரத்தைப்
பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக்
கட்டளையிடு.

20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில்
ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு,

1 தீமோத்தேயு அத்தியாயம் 6:21 xxii 1 தீமோத்தேயு அத்தியாயம் 6:21

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும்,
ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற
கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி
இரு.

²¹ சிலர் அதைப் பாராட்டி,
விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள்.
கிருபையானது உன்னோடு இருப்பதாக.
ஆமென்.

**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -
தமிழ்
The Indian Revised Version Holy Bible in the Tamil
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145